THE MORNING STAR

Vol. 56.

Jaffna, Thursday 28th of May, 1896.

No. 11

RIGHTEOURNESS EXALTRIN A MATION BUT BIN IS A REPROACH TO ANY PROPIE.

NOTICE.

The subscribers of the Morning Star who have not as yet sent in their dues are hereby reminded to remit the same at their earliest convenience.

NOTICE.

The Jaffna Trading Company Limited undertake to cash Straits Settlements Bills of Exchange. Drafts on Banks in Ceylon, on easy terms.

M. Vytilingam,
Managing Director.

LAWTON

Price lists for all descriptions of

Photographic work will be sent on

application.

FOR SALE. CALICUT TILES.

Flat, ridge, (First Quality) glass and ventilators.

WILLIAM MATHER.

ne trem the 25 d Arol. 1896.

Wasks of any description on Surveying, Leveling State to a facility and description to the state of the carefully altered to with the less possible delay, having all scientificand maximumical instruments to carry the different kind of works.

any outer means.

District and Police Canet works will be very punctually and very carefully attended to without any delay. Order from Proctors, Alvocates and the public are carness; blicked.

C. A. DAVID.

3-4-25.

Ooddooille, Katpakaney.

IMPORTANT LAND SALE.

IMPORTANT LAND SALE.

Notice is hereby given that I K. Ponampalam of Mallakam: under instructions from Mrs. Elezabeth Homer of Colombo presently at Pandaterupu Executrix of the Estate of her minor children Jonathan Homer, George Francis Homer, in Testamentary case No. C-41 will put up for sale at the spot by public auction on the 6th of June 2 P.M. instead of 2nd of June the following property belonging to said minors and Mrs. E. Homer.

Description of property.

House, compound, well and other valuable producing trees called Noshichipolla. Paraynpamai and Etpulandi in extent 16 Lachams V.C. and 17 Kullies.

K. Ponnampalam

14 May, 1896.

K. Ponnampalam Anctioner.

THE CEYLON STEAMHIP Co. Ltd. The Company's Steamer "Lady Have-lock" is appointed to sail from Kanga-santural for Colombo on the follow-ing dates June 9th. ing dates. June 9th,

The Steamer "Lady Gordon" is appointed to sail from Kangesantonai for Colombo via Trincomalie on the noon of the following dates.

June 12th.

12th. 26th. W. MATHER. Agent

SUPPLY. NEW

Meanting glasse, nuclei plated stethoscopes. Fellows syrup, Keplers codiver oil with malt. Scotts Emulsion of codliver oil, Jajme Espectos rant Lafors Phosplodync, Cookies pills, James Purga, tive pills, Stearns Headache Oure, Cardolic footh powder-Asthma cigarets, Cascara Sagrads, Fever pills, Stearnswine of codliver oil, Ellimans Embrocation for cattle, Henry's Outtment for Riemmatism &c. &c.

STATIONERY.

Good quality Green laid note paper, Bank Post note paper, Parchment note paper for Overland use, do Faint ruled, Parenment note paper no Overland use,
do Faint ruled,
Ruled note paper,
Overland Envelopes square,
Thick square Envelopes,
Oblong Envelopes,
Yellow do for Hindu wedding cards,
Faint Blue tinted Envelopes,
Lost

Rult do
White do
Superior white do
Superior white do
Official Envelopes beer quality,
Office Penter Inkstander,
Paders Pade pencils,
Paders Red Dine do
Paders State pencils,
Penholders; cheap quality, good, better, best and fanoy
qualities,
Pen Nips Waverly G. J. Electro galvanic
mended by the best Penmen.
Foolsesp Plagers
best 101bs quality highly glazed, 12the quality
12th Ruled foolsesp 16the quality and notarial
Blotting Papers, Faney writing cases witable for prereduction, values, Carbon slate pencils, Eras,
etc., Atomaton, Pen and Pencils, Pocket
Rissne papers in cologie.
Colour Printing—thick and common qualities.
Blue black inkstands,
Foortain—Pane

BRILLIANTS.

A beautiful pair of Brilliants of the best water. Pure white and faultless. 23 carats R2500 WARD & DAVY.

IMPORTANT NOTICES.

The Jaffina Trading Company Limited have r sale at their Premises No. II "Jeyayasa,"

for sale at their Freinach.
Chemma street.
A supply of fresh goods consisting of Drapery.
Stationery. Perfumery, Oilman-stores.
Hosiery, Glass-ware, Crockery, Hard ware,
Paints and Painting Oil, &c. &c. &c.
Prices moderate, Terms Cash.
M. VYTILINGAM,
Managing Director.

Managing Director,

DELFT PONY FOR SALE.

A chestnut gelding—from the last batch, at Government sale. Quiet in harness and a fast trotter. For particulars apply to S. c/o Post Master

Point Pedro.

BIRTH.

On the 18th of May 1896 Mrs. Thankamma Strong wife of N. S. Strong of the Ceylon Steamship Co. Ltd. of a son.

ORDER NISI.
In the District Court of Jaffna

Festamentary No. 759.

Festamentary No. 763.

Jurisdiction
In the matter of the Estate of the late Ampalavy Murukar of Chankarai
Parmpathy widow of Ampalavy Murukar of Chankarai
Petitioner.

Perilioner.

Perilioner.

Perilioner.

1 Murukar Pillayenar of Peloly east
2 Murukar Arunnikam of Chaokanai Respondents.
This matter of the Petition of Parapathy widow of Aministration to the estate of the abovenamed deceased Ampalacy Murukar of Chankanai praying for Letters of Administration to the estate of the abovenamed deceased Ampalacy Murukar of Chankanai coming on for disposal before H. H. Cameran Esquire, District Judge, on the 22nd day of May 1896 into presence of Mr. Thambiah S. Cooke Proctor on the part of the Petitioner and the addicated to the Petitioner dated the 22nd day of May 1896 having been read it is declared that the Petitioner is the lawful widow of the said intestate and is entitled to

have Letters of Administration to the estate of the said. Intestate issued to her unless the Respondents or any other person shall on or before the 24th day of June 1896 show sufficient cause to the satisfaction of this Court

Signed the 22nd day of May, 1896.

ORDER NISL

In the District Court of Jaffna.

In the matter of the estate and property of the late Vechuvanathar Vytilingam of Punnalikkadduvan deceased

Testamentary \ No. 742.

Muthalitamby Chinniah of Funnallikkkadduvar. Petitioner

Muthalitamby Chinniah of Funnallikkaddurvar.
Chellamuttu widdow of Vechuvanathar Vyefialingam of Punnallikaduvan
This matter of the Petition of Mutalitamby Chinniah of Punnallikadduvan praying for Lettera of Administration to the estate of the abovenamed deceased Vechuvanathar Vyefialingam of Punnallikadduvan coming on for disposable of the Administration by the estate of the abovenamed deceased Vechuvanathar Vyefialingam of Punnallikadduvan coming on for disposable of the H. H. Camero ne Esquire, District Judge, on the 20th day or April 1836 in the presence of Mr. S. F. G. Carpenter Protor on the part of the Petitioner, and the affidavits of the Petitioner, dated 19th and 31st March 1896 respectively having been read, it is declared that the Petitioner is the uncle of the intestate and is entitled to have Letters of Administration to the easter of the said intestate issued to him unless the respondent or any other person shall on op before the 28th day of May 1896 shew sufficient cause to the satisfaction of this Court to the contrary.

This 20 th day of April, 1896.

District Judge,

Liocal & General.

Weather. The rain still holds off though the wind has been brought and for several days. It is very dusty and four. The heat, of our positions, is the late of the Blassonnies. Latest regards any that Dr. Howland is improving rapidly and goes to the menerals a function of the control of the

inst. Miss Heaney of the C. M. S. also accompanies them.

Educational: His Excellency the Governor has expressed his willingness to meet a deputation from the Ceylon Educational Association at an early date.

Assault. A covardly assault was committed on Mr. A. M. Chittampalam, the well known broker of Colombo, by some cooles on the 15th inst.

Mancepay English School. The results of the government examination were excellent, and the teachers are to be congratulated. The building up of this institution in spite of the many flawbacks is largely due to the efficiency of the school, and urge them to see the construction of our Manapay friends to the efficiency of the school, and urge them to send their children here instead of alsawhere.

Jaffina College Directors. The Board of Directors held their annual meeting on Saturday last. The report as read by the Acting Principal showed that the past year has been a fairly successful one. The results in the last University examinations were not as creditable as they might have been, but every effort is being made to earn a better percentage next year. W. E. Hitchcook Esq. was elected a Director with Class B. to hold office for here years.

to earn a better percentage next year. W. E. Hitchcook Esq. was diected a Director with Class B. to hold office for Price years.

Private Cench. Mr. Appaceddy Chellem of Vanasponoe has started a private coach between Jailian and Kankesantural which leaves Kankesantural at 7 in the morning and Jailian at 4 P. M. Car.

Drs. Handy and Francis, Licentiales of the Ceylon Medical College left for the Straits service on the 22nd inst. to join the Medical Service there.

The Rustomijee Jamassetjee Jee Jeebhay Scholarship. At a meeting of the Rustomjee Jamestjee Jeejebhoy Scholarship frund held last week at the Legislative Council Mr. J. Homer was elected to the scholarship recently rendered years. Mr. Homer is a son of the late Mr. Israel Romer Vanniasingam and has been connected with St. Thomac College for the last 7 years where he passed the Senior Cambridge Local last year with honors. While at St. Thomas he was the held or of the Duke of Edinburgh's Scholarship. We congratulate Mr. Homer and wish him all future success.

Personal. Mr. James Hensman retruned to India by a alling vessel on the 21st inst. Mr. Advocate San it Rejula has returned to Colomb, leaving his family and his brother-in-law at Keerimaly. Rao Bahadur C. W. Thamotharampillain A. Lu., is now at Keerimaly for the benefit of his health. V. Modr. Somasundram of the Jaffins Customs is doing drift at the Kangesantural Customs as Landing Waiter. Dr. Ebell hels arrived and assumed harge of his drifties as Asst. Oolowid Surgen. Jadon. Mr. G. H. Hallock Modr. has faken privilege loave on the even of his retirement from public service. Mr. Advocate Allagakoon left for Colombo with his family on the 22nd and on a short with the daughter. Mr. Chellarpapallar Rockwood 2, a. p. L., arrived in Jaffina from India on the Challang Load.

நீசி இராச்சியத்தாரை உயர்த்தும், பாவமோ எக்தச் சனங்களுக்கும் இகழ்ச்சி . .

டுக ம் புத்தகம்.]

யாழ்ப்பாணம், நஅக்கம் இல் வைகாசி மீ' உசர் உ வியாழக்கிழமை.

சங்கியை, கக

இலங்கைப் புகைக்கப்பற் கொட்பனி (லிமிற்றேட்)



இந்தக் சொழ்பணியாரின் "லேடி அவவக்" என்னுங் கப்பல் பில்வந்துதேதிகளிற் காங்கே சண்துரையிலிதந்து பாம்பன்வழியாய்க் கோழம்

சத்துறையிலிதர்கு பாய்புக்க, புக்குப்போகதேர்க்கத்தை இனி மீ இக்க "வேடிகோட்டிர்" எத்தும் மப்பல் சேல்தும் தேசி எனிற் காக்கோன், வைறயிலிருந்த தீதுக்கோணும்யை வழி யாய்க் கொழுப்புக்குப்போக இதக்கிறது. தனி மீ 12 க்க பக்கி

உவில்லியம் மேதர், ஏசன்று.

அமரிக்காவிலிருந்துவந்த ஒர் புதிய இயந்திரம்.

தம்ப உலகி நடித்தார் இரு புதம் ஆ வணுக்க ஆக் கம்யாக அலிக்கள் அழைக்க இயன்றத் உலக்கள் ஒசேபடிக்களில் நேறதேசர்களுடன் சும்பா ஜிக்கவும் செல் கால மீகழ்க்கள் ஐடுக்காலத் கணப் புறித்திற்கும்? வித ப்புமானுல், தம்பா ஆண்டிப்பலகைகளையுள்ளிருக்கள். அவர் ற்கொளியாடு விவல் குபா, கூ. அண், கா. Kerr சீ San. விற்பணவுகாரர். உடு மிர்காப்பூ 'திதெகு, வற்குத்தா.

புதிதாகச் சீமையிலிருந்துவந்த கண்டகவச மாத்தீரைகள்.

பிர்தாதிசாரக்களின் போத்து கிறுக்கார்.
பிர்தாதிசாரக்களின் உடது மித்தம், அச்சணம், வமிற் தப்பெகுடிக், கேற்கேர்போ, தவைமைக்கம், கண்களைக்கு இதன்க விழக்கக்கும் பவும் திறமான மதுத்த வாய்க்கு தோக விழக்கக்கும் அடிக்கிறமான மதுத்த வாய்க்கு கம்பவபடித்தாக்கை:—இது பெண்களுக்கு மாகக்குரா தம் செவ்வே திட்டுப்படாமையாலுண்டாகும் வாயுத்தல் மக்டிகை,களுக்கு கத்தமனான மதுத்த தேத்தனதும், பலப்படுத்தும், விளம் சதம் கு விரம்களக் களின்கர் கூடும்

ය ලැ. ඉති සෙක්රියනෙස්: කුළ පුණ්තාස්ජ කුළගුමකු Cuffun පුති සසුති ශි. ඉතිහානයුත්තුවේ සිට එන් කිරීම දිරුම් විශේෂ සිතක කිරීමේ සිට සමඟ සිට වරණිය පුණික පැතුම්ළ සස්තියුම්මේ සමඟ සිට වරණිය පුණික පැතුම්ළ සමුජුවිය සම සිට වෙන

Larc as oud

ஒருசோடி வைரம்!

இத்திலிஷ் கமலம், நல்ல வெண்ணமர்சாதி. யாதொ த த தத்தற்ற முக்கல் தன. அதற்கமான இரையுத் சிழ் சிழப்பு தன்னது. கரியான சோடி, கல்ல வட்டித்த கடி கழப்பு தன்னது. கரியான சோடி, கல்ல வட்டித்த கடி கழப்பு தன்னது. தேபோன்ற நேச் டி புழ்ப்பாணத்தில் லிலை த துகப்பு இதை தரிது. நேசை டே காலேய்களுக்காற் கி குத்த மநிப்பு. லிலை, தபா, 500.

வாட் அ-80 டே வி. <u>. காவலர் கீர</u>

விசேஷ விளம்பரம்.

வு புகு கூடி வி விரமப்சரு.

போழ்ப்பாண விர்த்தாகள் சத்தைகு செக்க்க சோய்மாகிது,
இசண்டாரி கேப்பர் "குழைவாகு" விட்டிக் கொடிப் சிதித்தில் இசன்டோரி கோட்டிரிவ விண்களிய புச்தாய் அதுவித்த தேர மாண்டின் விறம்பாவுக்காக வைக்கப்படத்தில் அதுவித்த தேர மான்பாவுக்கும் அடிக்கித்த கசக்குக வகன்) சித்த சிற்துவிய எழுத்த முனித்தி வரச்சுவா ஆளுவுக்கள் கறுவைப்புகளிற் நேற்கள் கறுவைப்புகளிற் நாற்களில் கேறுவுக்காயாக்கள் பீசாப்புகுமாகிய பார்த்தியுக்கின் கிறுவடிக்காயாக்கள் குறுவடிக்காயாக்கள் குறைவுக்கும் மான்கள் வண்கைவகள் வண்கைவகள்

வைக்கோட்டூச்சளென். வாகைகள் இ-வய மூதுலிய மாற்ற 2 சாமு விகைஞம் விவல் சகாய⊀். இ-மோக்கவிவுல்.

M. Vyrilingam Managing Director.

யாற்ப்பு வாட்டிக் இரில் "பண்டு சேத்வு வயக்" என் இநிதுக்கு 18 நடைட்டைக் இரு ஆணி.ச அந்த நித்திக்குக்கு அக்க இந்த நித்திக்குக்கு அக்க கிக்கிகுவப்பிற்றப் நி. நிக்கவனை கக் இரில் "சக்கிலி இருப்பு" என்றுக் கு நாக்கக் கிக்கிறுக்கில் "சக்கிலி இருப்பு" என்றுக் கு நாக்கக் சிட்டிறும்கடும். வாக்கும் சீயத்தை மாதைத்திர் இதன் உர கை இயோப்பக்காறுதான் த நிலிக்கவும்.

A. G. Saverymuttu.

Mount Lavina

உதயதுருகை.

கஅடைம் (இல் வைகாக மு உஅக்க

விக்க தாரியா இராணியின் அப்சு.—The Reign of Queen Vetorie.—எண்பத்திண்டாம். மீராயுத்தில் எவடம் இற நேர்த் முன்கும் இவர்க்க அசையே இதன் வையில் இவர்கள்கள் தனுறையேக்க அசையே அசையை அவரையில் இதின்காக்க தனுறையில் நிர்த்தாரியா. அறகு மாரியில் அறித்தாரியா, அறகு மாரியில் மாரியில் அரித்தாரியா, அறகு அரியில் அரியில் அரியில் மாரியில் அரியில் மறக்கள் அரியில் அரியில் மாரியில் அரியில் அரியில் மாரியில் அரியில் மாரியில் அரியில் மாரியில் அரியில் மாரியில் அரியில் மாரியில் அரியில் மாரியில் அரியில் அரியில் மாரியில் மார

பிறந்தை ஈட்டுகளன் டெலட்டத்தை இ. பூ. சூச்சஷைடிபோவி வ தடந்தோற்றி க−ாத்ரியத்தை இறுர்க்கு இவர்பிற வரகள்

செய்தற்திரிய மரியாணத்களு இளாகு நென்போதை மறக்கிக் தளாரிவாக் யாரி? "திராணிவாற்க" என்றைய் சீதத்தை இ வதடையை தூருவைகயினுல் எவ்வலையற்ற ஆசீர்வாதக்களான அடைக்குவழபவிக்காளை இவங்கைவோச்கள் யாவதம் இவ்படன் படுவது துத்கியமாய் இச் செவ்வக்சீமாட் மு. இன்னும் பல்லாகின்ற்களாகத் தமது சென்கேச்சினாட் நடைதே கடாத்திவந்தற்த வம்பதேமான் அதன்புரிவாமுக.

மாணிக்கவாசகர் விலாசம்.

பாடுகை கை வாச்சர வூலாகம்.
"மூர்பத்து ஆவனக்குகாட்டு டையில் வசித்த வித்துவாட்டு மே. ரீ. ரீ. வ. தோமாவிக்கப் என்பாயலும் பிரபத்தி களா லி மு. அப்பாத்தகுமைபின் கன்பாறும் இயர்றப்பட்டு "பர றப்பா கூம் வக்சிச யத்சிசரவளில் பதிபிக்கப்பட்ட மா எனிக்கவருதறிபீதும். கை அமிகளின் நாயாதிகள் நடிகளில் க்கல் குறைறிபீதும். கை அமிகளின் நாயாதிகள் நடிகளில் சிரிவருக்கையான மாகுகிக்களாக சிரப்புத்து இங்கிகளை க சிர்றிக்கப் முறுக்குற்ற நடிகள்கள் கிலாக குக்கைப்ப வரத்த எண்று துக்கியாகு தம்த முக்ஷனரையீர் கூறகில் குரி. இப்புத்தகத்தின் பிருந்தியாக நாத்த விக்கை சக்கு, கு

ுறுள். அதற்தத் தேறைவிதன் பிரியவிகுப்பட்டிக் அவள் பன்றா

அதற்கத்தனை வர்தன் பிரியவினப்பட்டும் இவன் பன்றா குறுக்கத்தின் கொட்ட மையுல் நார்கி வர்கைத்தி உயித்ததின் கொடக்கிறன. அனுல் உயிருந்து நிருக்க விற்றவர்கள்பட்டு இடித்த கொடர்பாரர். என்று ஒரு டியுறு என்று கொளையுள் இது நிருக்கு கொக்கியில் உ மாது இவ்வளையுள் இதிக்கியாக இருக்கு நிறுத்து கத்திற்றபடங்கள் இதிக்கியாக மாதகி நிருக்கு நிறுத்து கதிர்க்கப்படு தெக்கின் இதிக்கிய மற்றிக்கிய அவ்விறும் இது கேட்ட செக்கின் இதிக்கிய மற்றிக்கிய இவ்விறும் இது கேட்ட சிக்கின் இதிக்கிய நிறுக்கிய முறு இதிக்கிய இதிக்கிற கிறிக்கிய இதிக்கிய நிறுக்கிய முறு இதிக்கிய கிறிக்கிய சிறிக்கிய இதிக்கிய நிறுக்கிய முறை இதிக்கிய அம் அதிக்கிக்கிய இதிக்கிய இதிக்கிய நிறுக்கிய இதிக்கிய இத

யாழ்ப்பாணம்

பாடசாஸ்ப் பரீட்சைகள் — School Estation (ing. — இ.பசதிப்பாடசாலை கொலுக்கும் சத்திந்து!ன சோதீக்கப்படிசின்றன ஆதலால் உப தா மார்க்த இதுவே வேணாண் சைக்காலம் பால இதுக்கிறது.

டாத்தர் கைரைசபின்கோ. - Dr. Kailusan Hai. -பார்தா முறையானப்படை பா. கே.(மானு பின் மாழ்ப் பாத்தில் அரசைட்சி உயறைத்திலும் கியமன மிகுப்ற டோதர் ஈடுபார் இங்கி ம வரும்காகும். எர அக் 10 இன்ப கே.சீ.மேற்ற குறையான டாகள் கோ வரு சிச்சுவை அவருகைய அனுவர்களும் பார்துவர்

Canomiunteris amay. - Their of a Par of தேர்றுநாபபானுக் கிளவு.— thet or a firt of a firt of a firt of active கூட்டு உணக்கிக்குக்க குடிக்கு கூட்டும். அத்த குண்டியில் கண்ணிக்கியில் அடிக்கும் இரு குறித்தில் பிறு கூடிக்கியில் கண்டுக்கு கோறித்தில் பி வண்டுகள் கூறத் தூக்கியில் கண்ணம்மாற் கொக்கு நமாகம் டி ஸ்ரீரிக்கி நிலி முக்கிக்கையில் விக்கியில் திலிக்கு முத்து குதித்திக்கியில் கிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியில் கூடிக்கியில் கூட

தீறைவிசீர்வ பெற்றத்து.
இணிப்பாறும் உத்தி போகஸ்தர். – Reitring Officers — அந்த செய்க அறப்படும் பிரசாணத்திற்கு க்றினைய்த் அசெய்கத்தியோகஸ்தர் சீச்சமாக இனர்ப்புறுவர்களேன்ற விளங்கு குறிசி இவர்களுள் ஆய் பத்தின் வெது அமையாக கேவையையிறத்தும் அணிலக்கு குருக்கு முறியாதும் அணிக்கிற குருக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு குறிக்கு கிறிக்கு குறிக்கு கிறிக்கு கிறிக்குக

சுவிசேதுகுக்கம் — The J. N. E. Society — யா நட்டாகை செத்து குவிசேதுகை த்தில் வதுடார்தாகட் டம் இன்றைத்த உடிவீத்துவான தத்தில் கடைபெறுகி

யாழ்ப்பாணக்கீறிஸ்த சட்ரட்சணுசங்கம். -Thu J. C. Provid in Association.—இத்தை நடிக்க நடிக்க நடிக்க கடிக்க கடிய கேடியத்தில் கடிக்கர்க்கிற கடியத்தில் கடியத்தில் கடியத்தில் கடியத்தில் கடியத்தில் கடிக்கர்களில் கடிக்கர்கள் கடிக்கர்களில் கடிக்கர்களில் கடிக்கர்களில் கடிக்கர்களில் கடிக்கர்களில் கடிக்கர்கள் கடிக்க பாழ்ப்பாணக்களுள்ள குறுக்கு பிராக Cologo ... இக்க க்றூரிக் களியக்குள்ள கட்டறோன்ற இத்தமாறம் ஆ பித்துமுன்றுச்சுதி வட்டுக்கோட்டையிலே கடத்தப்பட்ட தட பிசசுக்கையித்து அரியக்குத்திகளுள்ளி கடக்கிலி

த. பிசசுக்குரையிதுத் உருக்கது யம் துடைக்கு முகிய தவர். பெல்ப புகியன்ன சிங்கம். — Mr.J. G. Paviman nasinghr. — எண்டிக் கீழ்க்கோடிக்கே அலியாஷித்தான மேஸ். புலிமண்ன சிக்கம் எஸ்பவர் தற்போது உத்தப்படுப தறுத் தகதை செல்லை ந்தானமாகிய யாழ்ப்பாணத்தில் வக்

இவங்கை.

இரட்டைக் கோம்...—Double Morder.— 4 ண் முப்பத்தியைக்கேற்த வட்டவளுக் தபார்க்கதே நீத்த வேவரின் மேஸ் தைகைக் குற்றுமோது வைபையிறனு செற்து மண்ணியையும் அதுவிகாம் சக் துரையிறிக்கு வன் சிலக் டக்கிக்கும் தெலியுமைக்கத்துபாற்று. ம கண்ணி சோரமார்க்கத்தவள் துளென்று தே கடிதேகர்ம் அ வணை கீவ்வரும் செய்யுக் தூ கைடில்ட்டது. மைத்துனி

கணை இதிவாறு செய்யத் து மைடிட்டது. வைத்துள் தம் வருளை காய்யாம். கிரணிவிலில். — Price of Land — சொழுப்புக ஒர் விர்த்ததகட்டத்தார் நாக்கு உர்த்போக சாவல்போல்ற கட்டின்ததுப்பாடிட்டு மேல் மாகாண ஏகண்றாட்டு செல் நுகிகை செல்பத்தத்த சொழுத்தப்பும் கேட்ட, தவர் ஏக் கேச்சல் கடைகளை கொளித்தப் கேட்டும். சீத்தால் கடைகள் சிகை வே மேலைற விடைகோடு தோர். பாபுடும் இந்துப்படில் இரு முறுபத்திருட்டு. கிரவாய் இத்பதிட்ட — சிரமாம் பெறும். அற்பிரிக் கொடியில் இதுடக்கும் இதை இறைவரை சிறும். கிரவாய் இதுடதிடும். — சிரமாம் பெறும். அற்பிரிக் கெடியில் அதுவகம் ரச்சல் இப்போதனை அறை இத தேதில்வேறை தலைம் கிருதியதில் நடித்தியில் கேட்டுக்கைக்கு உடக்காட்டில் சுறுகிறை சிரும். தீதி தாகிறத்தை "ஒற்புக்கம்" பதிரிக்க குறிக்குக்கு கறை வடிட்டு வலில்கள் நிகைக்கும் கணியதிரைகள் கறை வடிட்டு வலில்கள் மிரும்கள் கிரைகள் கடை குறிக்காட்டுக்கும்.

சம்சேல் கிலை.
அபரத்பது நீப் பரிட்டை - Railway Examinaப்பட —வகற்றமாதம் உடைம் கார்ம் சேதீகனிலே கொழு கடிக் திருந்த பட்ட கைவிலே தமாரபத்திறு க்கபோ கர்பெற விதர்பும் வாலியர்க்காக ஒர்பரிட்சை கடத்தப் பக்கேறை தமரட்சியர் கினைவ வந்தேரம்திதக்கொளுக் பதினேட் அவதிறாக் துறையாதவரும் இதுர்தாதாதவுவ தீர்துமேற்படாதவது என்னடக்கைப் கூறைய குறைவுக்குறையுக் எவருமான காவியர்கள் பரிட்கைக்குக் செக்கு கிருந்ததுக் தமது விதப்பதன்க கறிவிற்ற கிறையே பற்கு கிருதர்க்குதுக் தமது விதப்பதன்க கறிவிற்ற கேறையர்கள் பெருக்கு கடிது விதப்பதன்க கறிவிற்ற கேறையர்கள் கொளியர்கள் குறியர்கள் குறியர்கள் குறியர்கள் கூறியர்கள் கூறி

கொழும்பு நடையிற்பதி. — The Mayor of Colombo தவாவு சியர்கள் பெற்ற சேனை பெண்கித்துவீச் என்பவதுடைய இடத்தில் மேன். சிறையும் என்பவர் (Mr Pt. I. Price) செழும்பு சாரக் கத்தலையாளவும் கவரகி அசோதமும் சியமண் பெற்றுக் வண்ணு நின் புரனி. — Scrike of The bire — கோ ஓப்பிறுள்ள வண்ணு வர வேள்சொன்வோள் மாவதும் மா தனத் கே வண்காவாக அவர்களைப் பிரை குன்படிய முதிவு செய்துக்கிவண்டு மென்ற புதிது கப்பிறத்த குற்பாடு வண் குருத்துக் மேகமாய் இருக்கு கரும்படும் இரு மத்திவமையையிட்டு விவதகிதர்களைம். இதை அறிக்கி முதிவமையையிட்டு விவதகிதர்களைம். இதை அறிக்கி முதிவமையையிட்டு விவதகிதர்களைம். இதை அறிக்கி குறுக்கம்படும் பூவரிகளுக்கு வினர்பாற் செய்துத்தி குறுக்கு மேன்படும்பு விகுக்கு வினர்ப்பாற் செய்துத்தி குறுக்கு காடிய புவரிகளுக்கு வினர்ப்பாற் செய்துத்தி குறுக்கு

Um Carin.

தின்ற புத்தது தூற்றியில் இந்திய இசையை உடக சின்ற புத்தது தீற் பித்தபிற்றியில் இந்திய இசனையை உ சேர்த்த பெரிவிந்தம் அனுப்பிபடிசின்தர். இவர்களால் அதஞ் செலவுகளில் வநுக்கப்பட்ட செலவை இசிய அர சின்றி பொறுப்பார்கள். மோபடியான செலவை எசி பிதியரே போறுப்பார்கள் போறும். அமரிக்காவும் ஸ்பானியாவும்.—America and

அமரிக்காவும் ஸ்பானியாவும்.— America and Sprin.— அமரிக் காவும் ஸ்பானியாவும். - America and Sprin.— அமரிக்க கப்பட்சிக் கிரபு நீலின் அவைகளை மாகிய ஆவுக்குபரில் பெடிக்கிகி கிரபு நீலின் அவைகளை மாகிய ஆவுக்குபரில் மேன் கிறித்தி பாத்சிலினை இதிருந்திய மாத்சிலின் திரிய வினிக் சமொன்றி கிற வுறைகள் இதிருந்திய மாத்சிலினை நீரிய கிரிய வினிக்கிய கிறிய வினிக்கிய கிறிய வினிய திரிய கிறிய கிறிய வினிய திரிய கிறிய வினிய கிறிய க

சொன்னை 4 வ வ வ வ வ வ வையுரியாது தாமதற்கொய்குக் மேறை இரின்னையில் இரின்ன வ வ வையில் இரின்னையில் இரின்னை

நுஷும் சிக்கியாத்த் — The Corn. — மதுடாடி கேஷக்குற்காகத் அம்பேத்து நிலைவிட்டு தெறியாக்கு உள் தீத் சிக்கோர்த்தினி சக்கு இரு கொடுக்கு தொறியாக்கு கொக் குக்கியாத்தினி சிக்கு நடைபெறுக்கோது கேக்கியாத்தில் பிறி. — கோத்தில் நட

ஒத்தோ ஆபிரிக்கா — South Africa. — கிறுக்குவைக் தெத்தோ அடிக்கா — South Africa. — கிறுக்குவைக் கைப்படு தே செய்க விடுதாத்திலே பிரக்கிவினார். அத் சீரோ கைகுவியக்கள் பிரேழுப்படுக்கு ஒடிக்குக் சியக்கிக ககைகெல்ற சிர் பிரிக்கியின். போடிக்கு ஆடித்த கிருத்த கடிதிலால் நார்த் அலக் அவ்வறை பிறந்த உகை அபற்றி கண்றும். அத்தையைப் பிரக்கியின்றி பிறந்த உகை அபற்றி கண்றும். அத்தையைப் பிரக்கியப்பித்திறுகுமைத் தல் டக்கு செய்தக் வேல்லு செல்றும். கிகைட்பகுத்தும்

வர்க்கமான சங்கிரகம்

நாராகுக்கதி. — Mis cellarrows — திருக்கி வரக்கா ட்டிகை ஆடியிராகிபதியாக திகுட்ட (Goo Jinber) கே ஆடிசி இபர என்டுபெற்றி. இந்தோக்கு கக்கிறிது தென்தப்பேற்றி அரசாட்சியா நடித்தாக கிதுச்சம் பிசம் குளி பாசிகுவது கைகத்திலே இந்தையாகத்துறை அளிசிக்கிபட்டாகிற்று. அளிச்சிக்கியாகிகே கிடிதிகளையாக தொகுகிக்கு தி

இது தத் மண்டு பேர்.

து நாக்க காள்க்கு உத்தாவுப் பத்திரம்.— License for Beggs க. கேசலை தேசுக்கில விடருத்து டி பாய்ப் பிக்க கடிக்கில் கிலையில் இப்பு வார்க க் தலாட்சிய ரிக்க கத்தலைப்பு திரப்பெற்றன் கி ஆக் காறு செழ்தல் கூடாது. கீற ச்சமர் முடிவத்தும் தேவ்வ நு உத்தவருக்கிய பியருத்து மேனிக் தேவை மதின்ற வரும் கடித்தலை முக்கும் இந்த வரும்பு பாணத்திறும் பிள்ன சீக்குரி தேவை செத்தக தனரும். மாது கேக்று கண்குறிக்கும்.

முகுடுமுக்று கண்ணூக்குடிய்.— (A.Diomond Field — தென் கொளையுக்குக்கு கூடக்காம் என்னும் முடிகுகுத்துள் வு 'டிக்குமத்றூரி' என்று கேறிய திக்க அம்று கைத்தி வூக்கள் நுக்குமைக்க கேறியத்திக் ஆறி ஆக்கிலவுமை குத்தி அக்கிரன்று முறையும் அறை டகியகிடவும் கைதுமாக வாகியிறுக்கிறுள் கிறியதறுத்து நாமையகள முறுக்குக்கும் அரியியும்படுக்குக்கும் அக்கிற்றுள் குதுக்கு இராம்கிகிகுகும் கூறுக்குக்கும் கையுக்க மையக்குக்கு வக்கிற அற்கிதுக்கிக்கிக்கும் மக்குக்க

5 19 g in.

சுவிசேஷ கிருத்தியம்,

க டி த டு .

இயா பத்திராக்பி தாக் கொழக்கியம்.
இயா பத்திராக்பி தாக் கொழக்கியம்.
இயா பத்திராக்பி தாக் கொழக்கியம்.
இயா பத்திராக்பி தாக் கொழக்கியம்.
இவகம் சா ம் பக்கத்தத் கவிகே வராக்கவியன்றும் பிள்வா மேற்ற முக்குகவின்றி மனியிக்கையிட்டு வணைத்த கடித்ரொக்கையின்றன் வளிக்கையிற் பாவியிகிக்கைய் பத்திராதிபாப்படியேதுக்கு மூன்றன் கூடி வரைவியிக்கையை பத்திராதிபாப்படியேதுக்கு மூன்றன் கூடி வரைவியிக்கையை மத்திராதியாப்படியேதுக்கு பிளையின்றன் மக்கையிற் கடித்திர பாலையா விதத்தமிறத்தவினை செல்கையிற் கடித்திர வரைவியிக்கையிற்கேக் கண்ணுகிறக்கு. அப்படிதால் மக்கத்துகத்தையும் சண்ணையிற்கேக்.
ஆகுகிரையில்கியைய் முதித்தமாயெக் மக்கைய கைமையத்தனையிலிக்கில் கடிதிரையின்றன் வடையத்தனிக்கிக்கில் கடிதிரும் கணையில் கேக்கியம் வருகித்தவின்ற பத்திரக்கியில் கைமையின்றன் கண்டிக்கில் வண்டிக்கி கணையின்ற மடித்தவிற்கே கண்டிக்கில் வண்டிக்கி வடிதிருவின் கண்டிக்கிறியில் வரையில் வரையிற்கியில் வரையில் கண்டிக்கிறியில் வரையில் கண்டிக்கிறியில் வரையில் கண்டிக்கிறியில் வரையில் கண்டிக்கிறியில் கண்டிக்கிறியில் வரையில் கண்டிக்கிறியில் குறியியுக்குக்குவரியில் திருமிருக்கிய வரையில் கண்டிக்கிறியில் குறியியுக்குக்குவரியில் திருமிருக்கிய வரும் திருமிரிக்கியிறியில் குறியியில் திருமிரிக்கியில் வருக்கியில் கண்டிக்கிற்கு மறையில் கண்டிக்கிறுக்கும் மரிக்கிறியில் கண்டிக்கிறுக்கும் கண்டிக்கிறியில் கண்டிக்கிறியில் கண்டிக்கிறியில் குறியியில் குறியியில் கண்டிக்கிறியில் கண்டுக்கிறியில் கண்டிக்கிறியில் கண்டுக்கிற்கம் மண்டிக்கிறியில் குறிக்கிய மன்றிக்கிறையில் கண்டிக்கிறியில் கண்டுக்கிற்கம் மண்டிக்கிற்குக்கிற்கிறியில் கண்டிக்கிற்குக்கிற்கிறியில் கண்டிக்கிற்கிறியில் கண்டிக்கிறியில் கண்டிக்கிறியில் கண்டுக்கிற்கம் மண்டுக்கிறியில் கண்டிக்கிறிக்கிறிய முறிக்கியைகளுக்குக்கிற வரையின் கண்டிக்கிறிக்கிறிய முறிக்கிய மன்றிக்கிறைகளுக்குக்கில் கடிக்கிறியில் கண்டிக்கிற்கிற்கள் கண்டிக்கிற்குக்கிற்கியில் கண்டிக்கிறியில் கண்டிக்கிறி

இது என்ன கூறையுக்கு இது இருக்கு இருக்கு இது இருக்கு இது இருக்கு அது அது இருக்கு இருக

தோர் சொல்வும். சடாக்வத்தீவிது நரை அத தாரபடி, வா பக்காம் பொன்துட்டு வளேக்கு வணைய்து பின் தட்டிகள், அரியது நடக்கத் கிகையில் பென்ததி கிகையில் பின்தும் கைற்றிற்கு அப்படிகள்கள் இதிக்கியியன்று. இழக்கு கைற்றிற்கு அப்படிகள்கள் தேக்கியியன்று. இழக்கைக்கும் செல்துக்கு தேக்கியியன்று. இரு வகர்கள் கையிட்டத்தில் மதுவதிலை நடக்குகைற்ற முற குறுதிறதியாவித்திக்றது. விடவலகள், முதரம்கா பாக்கக்கரி மின்து திரைக்கிய சிறவின்றி கேன்றுக் போட்டத்தைக்கரி மின்து திரைக்கும் சிறவின்றி கேன்றுக் போட்டத்தைக்கரி மின்து திரைக்கையுக் பக்கியிக்கு கண்டிரிய திருக்கு கண்டுப்பட்ட செல்தித்தில் கடக்கியில் கண்டு மக்கையில் கடக்கியில் கண்டிரியில் கண்டிரியில் கண்டு திருக்கியில் கண்டு கிருக்கிய கிருக்கும் கிருக்கியில் கண்டும் கிருக்கும் கிருக்கும் கிருக்கியில் கண்டிரியில் கிருக்கியில் குறிக்கியில் கிருக்கியில் கிருக்கியில் குறிக்கியில் கிருக்கியில் கிருக்கியில் கிருக்கியில் கிருக்கியில் குறிக்கியில் கிருக்கியில் கிரிக்கியில் கிரிக்கியில்

கவிசேஷசங்க விகிதருக்கு.

சுலி சேருக்கிக லிகீதருக்கு.

இபாகே, வைவர்கியி கடிக்க வடைக்கப்பட்ட உர்கள்
கோல் விரிறிக்கட்டத்கவேலை என்ன இப்பே கழகம் வரிக்கப்பட்ட கடுக்கில் என்றையில் கழகம் வரிக்கப்பட்ட கடுக்கில் என்றையில் அறகுக்கில் விரிக்கில் கேர்க்கபில் வேண்டுக்கில் கேர்க்கபில் வெண்றும் அறிகிதிக்கின். சக்கதிதின் கேர்க்கபில் வெண்றும் அறிகிதிக்கின். சக்கதிதின்ப்பா எனக்கவைப்பாகாகில், உண்ணுரித்கை கடைகளுந்த உதலிக்கியியியு, கேட்ட கண்ணி சாயகில் வெண்றியிறிகும் மர்தியிய வக்கு இணைவறத்தில் கிரிக்கிவண் நியபிரிகும் மர்தியிய வக்கு இணைவறக்கில் கிரிக்கிற கொள்ளிக்கியில் வெண்பியிரிக்கியில் விரிக்கியில் கடிகியில் வரிக்கியில் கிரிக்கியில் கடிகியில் கடியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடிகியில் கடிகியில் க

P. S. உள்ளூர்க்கபைக்கு உதன்கெய்வது சுக்கத்தின்டோக் ழி. இ. உண்றுர்க்கணபக்கு உதன் கொய்வது சுக்கத்தினரபாக கத்தத்திறாறியின், நான் பூர்க்டே உரகையில் வடுகள் ஸி அது போடிய கூடுமோது நக்கத்தின் பின்றி நக்கதும் பிறைவ கூறுக்கு அகிக க்கணபகள் உரவிகெய்யத் நக்கதும் பிறைவ வாரிக்கைக்கிகள்து தொளையைக் குறைற்ற நக்கும் இது கூறுக்கு குறைகள் திறியிற்றிக்குமையுள் திறும் பக்கிட இது தேர்க்கு கூறுயின்றைக்கு நடியில் இது கேருக்குக்க தேரம் இடக்கொழுக்கள். மூரிலியோழ் சயதும் பிவும் இது கேறைக்கு இது இது கேருக்குக்க் மூரிலியோழ் சயதும் பிவும் இது

THE NATIVE EVANCELICAL SOCIETY.

As we go to press this Society is holding its forty As we go to press this Society is holding its forty minth annual meeting at Oodooville. The exercises are being conducted by its President T. C. Changarapillai Esq. The report for the year past which will be read by the Secretary Rev. C. M. Sanders is on the whole an encouraging one. The churches at Valany and Pungudutive have been biessed by the ministrations of Rev. Samuel Veerakatty. The catechist at Valany has been faithful in the discharge of his duties though laid aside from active work for some weeks by sickness. A new catechist was sent to Delft sickness. A new catchist was sent to Delft about the middle of the year who is doing well. There have been two or three interesting cases, and the church members, most of them, are active in Christian work.

and the church members, most of them, are active in Christian work.

The Treasurer being away in the Straits collecting funds for the Society, his report will be read by the Secretary. We regret that the Society has been in tinancial trouble. The churches are feeling the hard times and though they have given about as much as is previous years, they, with a few exceptions, have not given promptly from month to month, and the consequence has been that the Treasurer has had to run here and there to borrow money to pay the Agents. All the arrears for 1895 have been collected, but considerable is due from the churches for the first five months of 1896. It is just as easy to pay one's dues from month to month, as to pay it all in one lump som at the expiration of a year. In fact it is much easier, and we hope that in future an earnest effort will be made to secure regularity in collecting amounts due. The Agents have to live and they cannot very well do so without money. So also, in regard to the promises made for the education of children from the islands in the Boarding schools of Tellipally and Uduvil. If these who promised to give a certain amount yearly to the support of these pupils would fulfil their promises promptly, it would not only be a help to the Boarding schools of the Boa

mises.

It is a the present state of our interest, by whose contributions the fociety is supported. Rev. F. Anketell whose service on the telands a few years back will undoubtedly be of use to him in speaking on the means to be adopted for the more efficient carrying on of the work. Rev. D Valupillal whose theme is "Few not, little flock, for it is your Father's good pleasure to give you the kingdom;" Rev. B. H. Rice who will say a few words on the text "Occupy till I come" and Rev. T. S. Smith whose subject is "Our eternal home." is "Our eternal home.

The Officers for the ensuing year as proposed

the Omeers for the entang year as poby the Committee are—
President—T. C. Changarapillai Esq.
Vice President—Dr. C. T. Mills
Secretary—Rev. T. P. Hunt
Treasurer—Rev. C. M. Sanders

The Native Evangelical Society has been in existence now for nearly half a century. Its field comprises the islands of Valany, Pungudutive and Delft. It has a charch organization at Valany with 41 communicants and asmay more nominal Christians. It employs a pastor or missionary at Pungudutive and a catechist in each of the other islands. It conducts eight or ten village schools, seven of which are registered and earn annual grants from the Government. The annual income for several years past has done and is doing good work but it might do so much more if only all its supporters were as deeply interested in it, as they are in their own private affairs. It is a precious privilege to be co-workers with our Lord in saving souls, but we are to be co-workers, or in other words we should do our share. It may not be so difficult a thing for us to pay an annual subscription of Rs. 5 or Rs. 10 into the Society's treasury, but to do it with prayer and with a longing desire that our note may be instrumented in saving souls, is quite another thing. Money given from self sacrifice and laid upon God's altar for Hia work is never lost. If we give because we wish to have it known that we are generous, or because we hope to gain something by it we loss all the blessedness that comes from giving as unto the Lord. We sincerely hope that the year upon which the Society has now entered may be the most blessed one in all its history. existence now for nearly half a century. Its field comprises the islands of Valany, PunguduTEACHERS IN MISSION SCHOOLS.

prominent Missionary Educationalist of

A prominent Missionary Educationalist of India writes of mission senous as follows:—
"A mission senoul worked as it ought to be, will undoubtedly make its influence felt far and wide. Sarely, it is not our educational system that is wrong, but we who are ergaged in it. We need a consecrated personality. Indeed, what is wanted is men, both English and Indian, who, in loyal devotion to Christ, will use their every opportunity to influence the character of the young. It is often said that mission school work is undermined by non Christian masters. Very possibly it is so. That can be gradually remedied as more Christian masters come forward. But we Christian masters engaged in the work are not as alive to our opportunities as we might be. I would not in any way discourage ward. But we Christian masters engaged in the work are not as alive to our opportunities as we might be. I would not in any way discourage our junior Christian masters in their desire to inprove themselves. Young masters are arriving to pass higher examinations. This sometimes affects our work. For in these days, it is too common an idea that school work affords opportunities of self-advancement rather than of influencing the boys entrusted to our care. This necessarily brings divided interests. Our schools need to be permeated with Christian power and influence. It is not by giving up Government grants, as some say, or by refusing a Government inspection, that we can better our position, but rather by every master, from first to last, laving his boys' education (with all that means in a Christian sense) clearly in mind. We need to be absorbed with the one idea of our mission and work, making the power of our Christian personality left by our lads, Education is a mere cram, if personal influence is in the back ground?

We would commend the above lines to the careful perusal of avery teacher in our peninsula windstaver be his resisting or creat. Is it not

in the back ground."

We would commend the above lines to the careful perusal of every teacher in our peninsula whatever be his position or creed. Is it not true that from the smallest Primary school up to our highest institution, our teachers for the most part, are seeking to make a livelihood rather than the contraction. most part, are seeking to make a livelihood rather than to use their powers in influencing for good the pupils under their charge? Not that teaching is not to be used as a means of carning one's living, but it should not be the first which expectally of the Christian instructor. We confer to being weary of a constant cry of ancresse m, wages. It a school carns a good Government grant, the teachers expect a substantial increase; if on the other hand, it gets a poor grant they try to show cause why their salaries should not be cut down. And is ignust so in higher institutions. Whatever the results may be of the University examinations, the demand is for more wages.

nd is for more wages. We believe that a man who spends his time We believe that a man who spends his time faithfully and conscientionsly in teaching has a right to expect a fair remuceration for his services. But we contend that every such teacher does succeed sooner or later in receiving recognition of his worth. Those teachers who are engaged in other employments, and those too who are so wrapped up in self that they do not put either their time or their mind on their legitimate work, are the very ones who gramble the works. Would that every Christian teacher might realize that God requires him to be teacher might realize that God requires him to be prompt to every duty, faithful to every trust. Five minutes late, day after day, in attending one's classes will ruin any instructor's reputation. Carelessness and indifference in teaching will

Carelessness and indifference in teaching will make him a poor teacher. Lack of preparation for his classes, no matter how easy the lesson, will soon destroy his influence.

The really successful leachers are those who not only have a store of useful knowledge, but also know how to impart it, and who take a warm and personal interest in every pupil under their charge. They will delight to see the progress made from day to day. They will rejoice at the successes of their scholars and mourn over their defeats. They will exert an influence next to that of the parents, for weal or wee, what a great responsibility! What a blessed privilege to be the instructor of future generations, to lay the foundations for the greatness that is to follow after one has gone. May we as teachers awake to a sense of our positions, to a realization of the immeuse possibilities that lie before us! before us!

EUROPE IN AFRICA AT THE END OF THE 19TH

This is the title of a series of editorial com-This is the title of a series of entertal com-ments in the American edition of the Review of Reviews for April. We give our readers the bene-fit of a few extracts. "Only a few months ago 'we were following the French in their Madingascar campaign. Now, the Queen of Madagascar is practically as unimportant a personage as the except of the Hawairan islands. Even the protectorate which the French campaign was waged to maintain is no longer in existence, for France has amounced the unqualitied apprexation of Madagascar to the French Cofosiol services.

which the French campaign was waged to maintain is no longer in evidence, for France has announced the unqualitied aspectation of Madagascar to the French Colonial empire.

England's Ashanke expedition, like that of the French in Madagascar, involved great burdship—not on account of any fighting that had to be done; but by reason of the dreadful climate and the difficulty of marching through trackless jungles. The Ashantee pissode has also passed into listory, and the victors lave retorned to London, where they found public attention so much diverted in other directions as to leave very scant notice for them. King Frempeh had bowed down before the officer who represented the majesty of the British troops on the one side and all the leading men of the Ashantee country on the other—he had prostrated himself in the dust and permitted the British officer to place his both-heel upon the royal Ashartee neck.

The comparatively small attention attracted in England by the conclusion of the Ashantee expedition was due to the fact that something much more stirring had happened elawhere in Africa. The fillbustering expedition led by Dr. Jameson had invaded the Transvaal, had been met and overwhelmingly defeated by President Kruger's forces, and—after much engolitation—Dr. Jameson and his uental head eldward over to the British Government and ware on their way to England, there to be trief. Not does in one should be a subject to the British Government and wore on their way to England, there to be trief. Not does in one subject to the British Government and wore on their way of England, there to be trief. Not does in one special trief, everything seems to be in abeyonce for the present, with no prospect kalateve of any further resort to a not. Diplomacy will tide over the present strain, and the healing load of time will bring about that incorporation of the Transval in the British South African Federation which is evidently the only permanent solvent. South African the whole remain. But never events now securing and pramis

any other act that has yet been played in this great drained. The scene is shid in that region south of Egypt and western the scene is shid in that region south of Egypt and wester the Red Sea which is traversed by the name peaches of the Nile and its various beanches and tributaries, audit which like the conflicting claims of four powers, each of mitch has fighting capacity great enough to command means. Two of these powers are solely and distinguish a frience, and they are the only matter powers how remaining in Africa which have any meanined fighting object, the action of the content in the capacity of the color of the remaining of the distinct simple of a depiction of the color of

NEWS FROM THE WIDE WORLD.

Egypt. The latest accounts state that cholera is soriously increasing at Alexandea, 63 cases and 22 deaths
having taken place on the 13th inst.

Africa. A scrious rising of Horientets in South west
Africa is reported. The re-inforcement of the Garman
troops is necessary for its suppression.

An explosion has taken place at Bird. in Niger territory. The Emir's palare has been destroyed and 200
lives lost.

tory. The Emit's palare has been destroyed and 200 lives lost.

Cuba. It is understood that Spain will wait till autumn to send more troops to Cuba, the rebellion having spread through the island. The likelihood of Cuba's becoming an independent nation is stronger.

Russin The Car and Czarina have arrived at Moscow where immense preparations on a most sumptous scale have been made for the coronation ceremony.

Austria. The death is announced of the Archiduke Charles Louis, the Austrian heir-presumptive.

United States. Next month the political parties meet in convention to nominate candidates for the Presidency. It is likely that the point at issue will be the Tarriff question. The election occurs in November next and the successful candidate will enter upon the duties of his affice in March 1897.

Printed at the Press of Strong and Asbury Manippay Published by A. C. Mission and Tambiak Strong Cooks,